8th September 1960]

staff. The Council of the Corporation is not in favour of recruiting candidates through the Employment Exchange and has resolved that the existing practice be continued.

SRI M. ETHIRAJULU: நகரசபைகளும் ஜில்லா போர்டு களும் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ஜ் மூலம் வேலை கொடுத்து வருகின்றன. கார்ப்பொரேஷன் மட்டும் ஏன் தன் இஷ்டப்படி வேலை கொடுக்கிறது? இனியாவது கார்ப்பொரேஷனை எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ஜ் மூலம் வேலை கொடுக்க வேண்டும் என்று இந்தச் சர்க்கார் நிர்ப்பந்திப் பார்களா அல்லது அந்த முறையில் சட்டமியற்றுவார்களா ?

THE HON. SRI R. VENKATARAMAN : அந்த மாதிரி நிர்ப்பந்தம் செய்ய சர்க்காருக்கு அதிகாரம் கிடையாது.

Nursing Homes

* 104 *Q.*—SRI MOHAMED RAZA KHAN (on behalf of SRI S. K. Sambandhan) : Will the Hon. the Minister for Revenue be pleased to state the rules and regulations governing the running of nursing homes and private dispensaries by Medical Officers in Government and Local Fund Services?

THE HON. SRI M. A. MANICKAVELU : No Medical Officer of the Madras Medical Service can maintain or have financial interest in a private nursing home, hospital or a dispensary. The Government have advised the local bodies also to debar the medical officers employed in medical institutions under their control from running private dispenasries or nursing homes of their own.

Assistant Surgeons

* 105 *Q.*—SRI T. P. SRINIVASAVARADAN : Will the Hon. the Minister for Revenue be pleased to state—

(*a*) the number of vacancies advertised for the post of Assistant Surgeons in the Madras Medical Service in 1958–59 and 1959–60;

(*b*) the number of applications received;

(*c*) the number of qualified applicants; and

(*d*) the number recruited?

THE HON. SRI M. A. MANICKAVELU :—

	1958–59.	1959-60.
(*a*)	200	240
(b)	138	104
(*c*)	126	101
(*d*)	116	76

SRI T. P. SRINIVASAVARADAN : Will the Hon. Minister kindly tell us why there is such a big gap between the number of vacancies advertised and the number of applications received as in